

**வண்ணான எண்ணங்களைத் துறந்து, சக்திவாய்ந்த எண்ணங்களை உருவாக்குங்கள்.**

இன்று, பாப்தாதா குறிப்பாக நூண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் அனைவரையும் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் எப்போதும் சந்திப்பைக் கொண்டாடுவதற்காகக் காத்திருப்பார்கள். எனவே, இன்று, பாப்தாதா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுடன் ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளையும் பற்றி இதயபூர்வமாக உரையாடுவதற்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு இடமும் அதற்கேயுரிய சிறப்பியல்பைக் கொண்டுள்ளது. சில இடங்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏனைய இடங்களில், எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அங்கு விலைமதிப்பற்ற இரத்தினங்கள் இருக்கிறார்கள். வெகு சில விசேட இரத்தினங்கள் தோந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் தமது பாகங்களை மிக நன்றாக நடிக்கிறார்கள். இத்தகைய குழந்தைகளின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும், அவர்கள் செய்யும் சேவையையும் பார்க்கும்போது, பாப்தாதா மிகவும் களிப்படைகிறார். குறிப்பாக உலகின் நான்கு திசைகளிலும் நடைமுறை ரூபத்தில் தந்தையை வெளிப்படுத்தும் திட்டங்களைச் செய்வதில் நூங்கள் அதிகளவு வெற்றி அடைகிறீர்கள். சகல மதங்களையும் சேர்ந்த ஆத்மாக்களைத் தந்தையைச் சந்திக்கச் செய்வதற்கு நூங்கள் மிக நல்ல முயற்சி செய்கிறீர்கள். சேவைக்காக நூங்கள் கொண்டிருக்கும் அன்பு மிகவும் நல்லது. நூங்கள் அலைந்து திரிந்து, இப்போது உங்களுடைய இலக்கைக் கண்டு கொண்டதில் அனுபவசாலி ஆத்மாக்களாக இருப்பதனால், மற்றவர்களின் மூதும் நூங்கள் கருணை கொள்கிறீர்கள். வெகு தொலைவில் இருந்து வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும், இங்கு வருவதும், மற்றவர்களை உங்களுடன் இங்கு அழைத்து வருவதும் என்ற ஒரேயொரு ஆர்வமே உள்ளது. நூங்கள் வெகு தொலைவில் இருந்தாலும், இந்தத் திடசங்கற்பமான எண்ணம் ஆத்மாக்களான உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இதனாலேயே, நூங்கள் பாப்தாதாவின் ஆஸ்திக்கான உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களாகக் கருதியவண்ணம் சதா முன்னேறுகிறீர்கள்.

வண்ணான எண்ணங்களால் உங்களைத் தளம்பல் அடைய அனுமதிக்காதீர்கள். நூங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் தகுதிவாய்ந்தவர்கள் ஆகின்றவர்கள். அச்சா. இன்று, பாபா வேறு வேறு குழுக்களைச் சந்திக்கப் போகிறார். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் குழு பாபாவைச் சந்திக்கும் முதல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் நூங்கள் அனைவரும் ஒன்றாகச் சேவை செய்வதன் மூலம் முதலாம் இலக்க அறிபுத்ததைக் காட்டுவீர்கள், இல்லையா? இப்போது, கருத்தரங்கிற்கு யார் மிக முக்கியமான விஜிபி களை அழைத்து வருகிறார்கள் என பாப்தாதா பாப்பார். முதலாம் இலக்க விஜிபி எங்கிருந்து வருவார்? (அமெரிக்காவில் இருந்து.) உண்மையில், தந்தையின் குழந்தைகளான நூங்கள் விவிவிஜிபி கள் ஆவீர்கள். உங்களை விட மகத்தானவர் யாரும் இல்லை. எவ்வாறாயினும், இந்த உலகின் விஜிபிகளுக்கு ஒரு செய்தியை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். அவர்களின் பாக்கியத்தை உருவாக்குவதற்கு நூங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். இந்தப் பழைய உலகில் அவர்கள் தங்களை மகத்தானவர்களாகக் கருதுவதனால், சிறிய நிகழ்ச்சிகளுக்கு வந்தால் தமக்கு மதிப்பில்லை என அவர்கள் நினைக்கிறார்கள். இதனாலேயே, பெரிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியமானவர்களை அழைப்பதற்கான வாய்ப்பு இதுவாகும். உண்மையில், பாப்தாதா குழந்தைகளை மட்டுமே சந்திக்கிறார். அவர்களுடன் மட்டுமே இதயபூர்வமாக உரையாடுகிறார். அத்துடன் அவர் விசேடமாகக் குழந்தைகளான உங்களுக்காக மட்டுமே வருகிறார். எவ்வாறாயினும், இத்தகைய மனிதர்களிடமிருந்து தமக்குத் தகுதியான அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடுகள் வரக்கூடாது. எனவே, அவர்களின் முறைப்பாடுகளை முடிப்பதற்காக நூங்கள் இந்த நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளீர்கள். பாப்தாதா குழந்தைகளை நேசிக்கிறார். குழந்தைகள் பாப்தாதாவை நேசிக்கிறார்கள். அச்சா.

இரட்டை வெளிநாட்டவர்களான நூங்கள் அனைவரும் உங்களின் சராரத்தாலும் மனதாலும் திருப்தியாக இருக்கிறீர்களா? உங்களில் எவருக்கும் எந்தவிதமான எண்ணங்களும் இல்லையல்லவா? சராரத்தில் அல்லது மனதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் உள்ளனவா? உடல் நலம் குறைவாக இருக்கக்கூடும். ஆனால் சராரத்தின் எந்தவிதமான நோயாலும் மனம் குழப்பம் அடைவதற்கு அனுமதிக்காதீர்கள். சதா சந்தோஷ நடனம் ஆடுங்கள். அப்போது சராரம் நல்லதாக ஆகும். மனதில் சந்தோஷத்துடன் சராரத்தைச் செயற்பட வையங்கள். மனமும் சராரமும் இரண்டும் அப்பியாசத்தைப் பெறும். சந்தோஷமே ஆசுவாதம் (துவா) ஆகும். அப்பியாசம் மருந்து (தவா) ஆகும். நூங்கள் ஆசுவாதத்தையும் மருந்தையும் எடுக்கும்போது, அனைத்தும் இலகுவானதாகும். (ஒருவர் தன்னால் இரவில் தூங்க முடியவில்லை என்று கூறினார்). தூங்குவதற்கு முன்னர் யோகத்தில் அமர்ந்திருங்கள். நூங்கள் நித்திரை செய்வீர்கள். யோகத்தில் அமர்ந்திருக்கும்போது, பாப்தாதாவின் நற்குணங்களின் புகழைப் பாடுங்கள். நூங்கள் இந்தச் சந்தோஷத்தில் உங்களுடைய வலியை மறப்பீர்கள். அந்தச் சந்தோஷம் இல்லாமல் உங்களை ஓர் ஆத்மா என்று கருதுவதற்கு நூங்கள் முயற்சி செய்தால், சிரமப்பட வேண்டியிருப்பதனால், நூங்கள் வலியையும் உணர்வீர்கள். சந்தோஷமாக இருங்கள். உங்களுடைய வலியையும் மறப்பீர்கள்.

ஏதாவது சூழ்நிலையை இட்டு உங்களில் எவருக்கேனும் ஏதாவது கேள்விகள் இருந்தால், அல்லது அற்பமான விடயத்திற்கும் நூங்கள் மிக விரைவில் குழப்பம் அடைந்தால், உடனடியாக அந்த அற்ப விடயத்தைத் தெளிவு படுத்திக் கொண்டு தொடர்ந்து முன்னேறுங்கள். அதிகம் சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏதாவது எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றும்போதெல்லாம், அவற்றை அங்கேயே அப்போதே முடித்துவிடுங்கள். ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்கு அதிகளவு எண்ணங்கள் ஏற்பட்டால், அது உங்களுடைய ஸ்திதியையும் உங்களுடைய சராரத்தையும் பாதிக்கும். இதனாலேயே, இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் எண்ணங்களின் விடயத்தில் இரட்டைக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தனித்து வாழ்வதனால் நூங்கள் சிந்திக்கும் பழக்கத்தை இயல்பாகவே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பழக்கம் உங்களுக்கு

ஏற்கனவே இருப்பதனால், இங்கும் அற்பமான விடயங்களுக்கும் நூங்கள் அதிகளவில் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதனால் உங்களின் காலம் வீணாகுகிறது. உங்களுடைய சந்தோஷம் மறைந்து போகிறது. பின்னர் அது உங்களின் சரூரத்தையும் பாதிக்கிறது. இதனால், நூங்கள் மேலும் எண்ணங்களை உருவாக்குகிறார்கள். எனவே, மனதையும் சரூரத்தையும் சதா சந்தோஷமாகவும் நலமாகவும் வைத்திருப்பதற்கு, சிந்திப்பதைக் குறையுங்கள். சிந்திக்க வேண்டியிருந்தால், ஞான இரத்தினங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். சக்திவாய்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கு மாறாக, நூங்கள் வீணான எண்ணங்களை உருவாக்குகிறார்கள்: 'எனது பாகம் என்னவென்று புலப்படவில்லை. என்னால் யோகம் செய்ய முடியவில்லை. என்னால் சரூரமற்றவர் ஆக முடியவில்லை'. இவை வீணான எண்ணங்கள் ஆகும். அதற்குப் பதிலாக, சக்திவாய்ந்த எண்ணங்களை உருவாக்குங்கள்: 'நினைவு எனது ஆதி தர்மம். குழந்தைகளின் தர்மம் தந்தையை நினைவு செய்வதே. ஏன் என்னால் இதைச் செய்ய முடியாது? நான் நிச்சயமாக இதைச் செய்வேன். நான் ஒரு யோகி ஆதலால் ஆகாவிட்டால், யார் அவ்வாறு ஆகுவார்? நான் ஒவ்வொரு கல்பத்திலும் இலகு யோகி ஆதலால் ஆகப்பவன்'. எனவே, வீணான எண்ணங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, இத்தகைய சக்திவாய்ந்த எண்ணங்களை உருவாக்குங்கள். உங்களுடைய உடல் இயங்க மறுக்கிறதே என்ற வீணான எண்ணங்களைக் கொண்டிராதீர்கள். அதற்குப் பதிலாக, இந்த இறுதிப் பிறவியில் தந்தை உங்களைத் தனக்குச் சொந்தமாக்கி உள்ளார் என்ற சக்திவாய்ந்த எண்ணத்தைக் கொண்டிருங்கள். உங்களுடைய பழைய சரூரத்தினுடாக பிறவி பிறவியாக உங்களின் ஆஸ்தியைப் பெறக்கூடியதாக இருப்பது, இந்தக் கடைசிப் பிறவியின் சரூரத்தின் அற்புதமும், மகத்துவமும் ஆகும். நம்பிக்கையற்ற எண்ணங்களைக் கொண்டிராதீர்கள். சந்தோஷமான எண்ணங்களை உருவாக்குங்கள். ஆஹா! நான் தந்தையைச் சந்திப்பதற்குக் கருவியாக இருப்பது எனது பழைய சரூரத்தின் அற்புதம் ஆகும். 'ஆஹா! ஆஹா!' என்று கூறியவண்ணம் உங்களின் சரூரத்தைப் பயன்படுத்துங்கள். ஒரு குதிரையை ஓட்டுவதற்கு உங்களுடைய கைகளை மிகுந்த அன்புடன் பயன்படுத்தினால், அந்தக் குதிரை மிக நன்றாக ஓடும். மூண்டும் மூண்டும் அந்தக் குதிரையை நூங்கள் அடித்தால், அது முரண்டு பிடிக்கும். உங்களுடைய சரூரம் உங்களுக்குச் சொந்தமானது. எனவே, அது ஒரு பயனற்ற பழைய சரூரம் என மூண்டும் மூண்டும் கூறாதீர்கள். அவ்வாறு கூறும்போது, அதை நூங்கள் அடிப்பது போன்றே இருக்கும். மிகுந்த சந்தோஷத்துடன் அதன் புகழைத் தொடர்ந்து பாடிக் கொண்டே தொடர்ந்து முன்னேறுங்கள். அப்போது உங்களின் பழைய சரூரம் உங்களைத் தொந்தரவு செய்யாது. அது உங்களுடன் மிக நன்றாக ஒத்துழைக்கும். (ஒருவர் கூறினார்: நாம் இங்கிருந்து செல்லும்போது ஒரு சக்தியம் செய்கிறோம். ஆனால், அவ்வாறிருந்தும், மாயை வருகிறாள்.)

நூங்கள் ஏன் மாயையைப் பற்றிப் பயப்படுகிறார்கள்? மாயை உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்காகவே வருகிறாள். பயப்படாதீர்கள். ஆனால் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்! சிலவேளைகளில் அவள் சகிப்புத்தன்மைக்குரிய பாடத்தைக் கற்பிக்கிறாள். சிலவேளைகளில் நிலையான, ஸ்திரமான ஸ்திதியைப் பேணும் பாடத்தைக் கற்பிக்கிறாள். சிலவேளைகளில் அமைதி சொல்லும் ஆகும் பாடத்தை உங்களுக்குள் உறுதியாக்குவதற்கு உதவி செய்வதற்காக வருகிறாள். மாயை வந்துவிட்டாள் என்று பார்த்துப் பயப்படாதீர்கள். ஆனால் மாயை உங்களுக்கு ஒத்துழைப்பதற்காகவே வந்திருக்கிறாள், தந்தையால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்தை மிகவும் உறுதியானது ஆக்குவதற்கு உதவி செய்வதற்காக வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மாயை உங்களுடன் ஒத்துழைப்பதாகக் கருதுங்கள். அவளை உங்களின் எதிரியாகக் கருதாதீர்கள். ஒரு பாடத்தை உங்களுக்குள் உறுதி செய்வதற்கு அவள் உதவி செய்து ஒத்துழைக்கும்போது, உங்களுடைய கவனம் அதை நோக்கி ஈர்க்கப்படும். அப்போது அந்தளவு பயம் ஏற்படாது. நூங்களும் தோல்வி அடைய மாட்டீர்கள். பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். நூங்கள் அங்கதனைப் போன்று அசைக்க முடியாதவர் ஆகுவீர்கள். எனவே, மாயையை இட்டுப் பயப்படாதீர்கள். சிறு குழந்தைகளைப் பயப்படுத்துவதற்காகப் பெற்றோர், 'பூதம் வரும்!' என்று கூறுவார்கள். நூங்களும் மாயையை ஒரு பூதம் ஆக்கிவிட்டீர்கள். உண்மையில், மாயை உங்களிடம் வருவதற்குப் பயப்படுவாள். ஆனால் நூங்களோ பலவீனமானவர்கள் ஆகி மாயையை அழைக்கிறார்கள். இல்லாவிட்டால், அவள் வரமாட்டாள். அவள் உங்களுக்குப் பிரியாவிடை அளிப்பதற்காகக் காத்திருக்கிறாள். தனது இறுதித் திகதி என்னவென்று அறிவதற்காக அவளும் காத்திருக்கிறாள். எனவே, நூங்கள் மாயைக்குப் பிரியாவிடை அளிப்பீர்களா? அல்லது பயப்படுவீர்களா?

இரட்டை வெளிநாட்டவர்கள் மிக வேகமாகப் பறக்கும் சிறப்பியல்பைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பயப்படும்போது, சிறியதொரு ஈயைப் பார்த்தும் பயப்படுகிறார்கள். ஒரு நாள் அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் பறப்பார்கள். அடுத்தநாள், அவர்களின் முகங்கள் மாறிவிடும். இப்போது இந்த சுவாஸ்தை மாற்றுங்கள். இதற்கான காரணம் என்ன?

இவை அனைத்துக்குமான பிரதானமான அத்திவாரம் சகித்துக் கொள்ளும் சக்தி குறைவாக இருப்பதே ஆகும். ஆரம்பத்தில் இருந்தே, உங்களிடம் சகித்துக் கொள்ளும் சம்ஸ்காரங்கள் இல்லை. இதனாலேயே, நூங்கள் மிக விரைவாகப் பயப்படுகிறார்கள். நூங்கள் குழப்பம் அடையும்போது, இடத்தை மாற்றுகிறார்கள் அல்லது குழப்பத்திற்குக் காரணமான ஆளை மாற்றுகிறார்கள். ஆனால் நூங்கள் மாறுவதில்லை. இப்போது நூங்கள் இந்த சம்ஸ்காரத்தை மாற்ற வேண்டும். 'நான் என்னை மாற்ற வேண்டும்!' நூங்கள் இடத்தையோ அல்லது மற்றவர்களையோ மாற்ற வேண்டியதில்லை. ஆனால் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை உங்களுடைய விழிப்புணர்வில் அதிகளவில் வைத்திருங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இப்போது உங்களின் சம்ஸ்காரங்களை இரட்டை வெளிநாட்டவர்களில் இருந்து, ஆதி தாமத்திற்குரியவர்களாக மாற்றுங்கள். சகிப்புத்தன்மையின் அவதாரங்கள் ஆகுவீர்கள். நூங்கள் இதை, அனுசரித்துப் போதல் என்று குறிப்பிடுகிறார்கள். நூங்கள் எவரிடமிருந்தும் அல்லது எதிலிருந்தும் அப்பால் விலகக்கூடாது. எவரையும் அல்லது எதையும் துறக்கக்கூடாது.

ஒரு அன்னத்தினதும் நாரையினதும் சூழ்நிலை வேறுபட்டது. அவர்களுடன் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருக்க முயற்சி செய்வது உங்களின் கடமை ஆகும். முற்றிலும் எதிரானவர்களாக இருந்தவர்களின் உதாரணங்கள் உள்ளன. ஆனால், நல்லாசிகளால், கருவிகள் ஆகியவர்களை விட அவர்கள் இப்போது

முன்னணியில் செல்கிறார்கள். எனவே, உங்களுடைய நல்லாசிகளை முழு விசையுடன் பயன்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களால் இன்னமும் இதைச் செய்ய முடியாவிட்டால், ஒவ்வோர் அடியிலும் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், சிலவேளைகளில், அப்பால் நகரும்போது நீங்கள் அவச்சேவை செய்கிறீர்கள். வருகின்ற பிராமண ஆத்மாக்களில் ஏதாவது குறைவாக இருக்கும்போது, சிலவேளைகளில் ஏனைய பல ஆத்மாக்களும் தமது பாக்கியத்தைக் கோருவதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள். எனவே, அனைத்திற்கும் முதலில், நீங்களே இதை முயற்சி செய்து பாருங்கள். அது பெரியதொரு பிரச்சனை என்று நீங்கள் நினைத்தால், அதைக் கருவி ஆத்மாக்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்திருப்பது நல்லது என அவர்கள் கருதி, நீங்கள் அவ்வாறு செய்தால், அதற்குப் பின்னர் அது உங்களின் பொறுப்பாக இருக்காது. நீங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறீர்கள். அவ்வளவே. அதனால் நீங்கள் கவலையற்றவராக இருப்பீர்கள். சிலவேளைகளில் நீங்கள் நிர்ப்பந்தத்துடன் அனைத்தையும் கைவிடுவீர்கள். எவ்வாறாயினும், உங்களுடைய சொந்தத் தவறினால் நீங்கள் எதையாவது கைவிட்டால், மற்றைய ஆத்மா உங்களைத் தொடர்ந்து ஈர்ப்பார். அதனால் உங்களின் புத்தியும் சதா அங்கு நோக்கி ஈர்க்கப்படும். அதுவும் பெரியதொரு தடை ஆகிவிடும். நீங்கள் பௌதீகமாகப் பிரிந்திருப்பீர்கள். ஆனால், மனதின் கர்மக்கணக்குகளால், நீங்கள் தொடர்ந்து ஈர்க்கப்படுவீர்கள். ஆகவே, அனைத்தையும் கருவி ஆத்மாக்களிடம் கூறித் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இதுவே கர்மத்ததுவம் ஆகும். வலுக்கட்டாயமாகத் துண்டிக்கும்போது, உங்களின் மனம் மீண்டும் மீண்டும் அதை நோக்கி ஈர்க்கப்படும். ஞான சொருபம் ஆகுவதன் மூலமும், பின்னர் அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதன் மூலமும் கர்மத்ததுவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர், ஞானத்தால் நிரம்பியவர் ஆகுவதன் மூலம் சகல கர்ம பந்தனங்களையும் முடித்துவிடுங்கள்.

சமமானவர்களாக இருக்கும் பிராமண ஆத்மாக்களுக்கு இடையே பொறாமை ஏற்படுகிறது. இதனால், சம்ஸ்காரங்களில் முரண்பாடு ஏற்படுகிறது. எவ்வாறாயினும், இதில், குறிப்பாக உங்களுக்குச் சமமானவர்களையும் யார் கருவிகள் ஆக்கியது என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களைப் பார்த்து, இன்னார் இந்தக் கடமையைச் செய்வதற்காக வந்திருக்கிறார் அல்லது இன்னார் ஆசிரியர் ஆகியிருக்கிறார் அல்லது இன்னார் முதலாம் இலக்க சேவையாளர் ஆத்மா ஆகியிருக்கிறார் என்று நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, யார் அந்த ஆத்மாவைக் கருவி ஆக்கியவர் என்று நினையுங்கள். ஒரு விசேடமான கருவி ஆத்மாவால் அவர்களுக்கு அந்தப் பணி கொடுக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கருவி ஆசிரியரை யார் கருவி ஆக்கியுள்ளார் என்று நினைத்துப் பாருங்கள். தந்தையை இடையில் வைக்கும்போது, மாயை ஓடிவிடுவாள். பொறாமையும் ஓடிவிடும். 'தந்தை (ஈயி) இருப்பார், அல்லது அவரில்லாவிட்டால், பாவம் (பயி) இருக்கும்' என்று கூறப்படுகிறது. உங்களுக்கு இடையே இருக்கும் தந்தையை நீங்கள் நோக்கும்போது, பாவம் செய்யப்படுகிறது. பொறாமையும் ஒரு பாவச் செயல், இல்லையா? உதாரணமாக, தந்தை ஒருவரைக் கருவி ஆக்கினால், தந்தை அவர் மூலம் செய்விக்கும் எந்தவொரு பணியும் நன்மை நிறைந்ததாகவே இருக்கும். அதில் நீங்கள் எதையாவது விரும்பாவிட்டால், அதுவும் தவறேயாகும். ஏனெனில் அனைவரும் முயற்சியாளர்களே. அது தவறாக இருந்தாலும், உங்களுடைய நல்லாசிகளுடன், உங்களுக்கு மேலே இருப்பவர்களிடம் அதைச் சமர்ப்பித்து விடுங்கள். பொறாமையுடன் அல்ல. உங்களுடைய நல்லாசிகளுடனும் மேன்மையான பொறுப்புடனும், தந்தையின் சேவை உங்களின் சேவையே என்ற விழிப்புணர்வுடன் உங்களுக்கு மேலே இருப்பவர்களிடம் அந்த விடயத்தைக் கொடுத்துவிடுங்கள். அதை அவர்களிடம் கொடுத்தபின்னர், நீங்கள் கவலையற்றவராக இருங்கள். அதன்பின்னர், நீங்கள் அந்த விடயத்தைப் பற்றி அவர்களிடம் கூறினீர்கள், அதையிட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, எதுவுமே செய்யப்படவில்லை என்றெல்லாம் நினைக்காதீர்கள். ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுவதும் இல்லாததும் மூத்தவர்களின் பொறுப்பே. உங்களுடைய நல்லாசிகளுடன் நீங்கள் அதைப் பற்றி அவர்களிடம் கூறினீர்கள். உங்களுக்குள் எதுவும் இல்லாதிருக்குமாறு செய்வதே உங்களின் கடமை ஆகும். மூத்தவர்கள் அதைப் பற்றி எந்தவித கவனமும் செலுத்தவில்லை என்பதை நீங்கள் கண்டால், இரண்டாவது தடவையும் நீங்கள் அவர்களுக்கு எழுதலாம். எவ்வாறாயினும், சேவைக்கான உணர்வுகளுடன் எழுதுங்கள். கருவிகளாக இருப்பவர்கள் அந்த விடயத்தை விட்டுவிடும்படி உங்களிடம் கூறினால், அதன்பின்னர் உங்களின் எண்ணங்களையும் நேரத்தையும் வுணாக்காதீர்கள்! பொறாமைப்பாதீர்கள்! அது யாருடைய பணி? யார் அவர்களைக் கருவிகள் ஆக்கியவர்? அதை மட்டும் நினைவு செய்யுங்கள். அவர் எந்தச் சிறப்பியல்புடன் விசேடமான ஆத்மா ஆக்கப்பட்டார்? நீங்களும் அந்தச் சிறப்பியல்பைக் கிரகியுங்கள். அப்போது அது ஒரு போட்டியாக இல்லாமல், ஓட்டப்பந்தயமாக இருக்கும். புகிறதா?

ஒருபோதும் குழப்பத்திற்கு உள்ளாகாதீர்கள். யாராவது ஏதாவது சொன்னால், அவர் என்ன நோக்கத்துடன் அதைக் கூறினார் என்று அவரிடமே கேளுங்கள். அவர் அதைத் தெளிவுபடுத்தாவிட்டால், அந்த சந்தர்ப்பத்தில் உங்களின் தவறு என்னவென்று கருவிகளிடம் கேளுங்கள். மேலிடத்தில் இருந்து அது உங்களின் தவறு இல்லையென்று உங்களுக்கு விளக்கப்பட்டால், பின்னர் கவலையற்றவர் ஆகிவிடுங்கள். அனைவரும் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: கர்மக்கணக்குகள் அனைத்தும் இங்கு பிராமண ஆத்மாக்கள் மூலமே தூக்கப்பட வேண்டும். தர்மராஜ்புரியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஏதாவதொரு விதத்தில் பிராமணர்கள் கருவிகள் ஆகுகிறார்கள். எனவே, பிராமணக் குடும்பத்தில் நிகழ்வதைப் பார்த்துப் பயப்படாதீர்கள். பிராமண ஆத்மாக்களுடனான கர்மக்கணக்குகள் பிராமண ஆத்மாக்கள் மூலமாகவே தூக்கப்படப் போகின்றன. அவை இப்போது தூக்கப்படுகின்றன. எனவே, சந்தோஷமாக இருங்கள். உங்களுடைய கர்மக்கணக்குகள் விரைவில் முடிவடையப் போகின்றன. எனவே, நிலையான முன்னேற்றத்தை விட வேறு எதுவும் இருக்காது. இப்போது நீங்கள் சிறிய விடயங்களால் குழப்பம் அடைய மாட்டீர்கள், நீங்களும் பிரச்சனைகள் ஆகமாட்டீர்கள், ஆனால் நீங்கள் பிரச்சனைகளைத் தூர்ப்பவர் ஆகுவீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள். உங்களுக்குப் புகிறதா?

**ஆசுவாதம்:** நூங்கள் உங்களுடைய சக்திகளாலும் நற்குணங்களாலும் பலவீனமானவர்களைச் சக்திசாலிகள் ஆக்கும் மகாதானியும், ஒத்துழைக்கும் ஆத்மாவும் ஆகுவார்களாக.

மேன்மையான ஸ்திதியைக் கொண்டிருக்கும் தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தைகள் அவசியமான வேளையில் தமது சக்திகளாலும் நற்குணங்களாலும் சதா ஒத்துழைப்பார்கள். தாம் தந்தையிடமிருந்து பெற்ற நற்குணங்களையும் சக்திகளையும் ஞானமற்ற ஆத்மாக்களுக்குத் தானம் செய்வதும், பிராமண ஆத்மாக்களுடன் ஒத்துழைப்பதுமே அவர்களின் விசேடமான சேவை வடிவம் ஆகும். பலவீனமானவர்களைச் சக்திசாலிகள் ஆக்குவதே அபிமேன்மையான தானமும் ஒத்துழைப்பும் ஆகும். நூங்கள் உங்களின் வார்த்தைகளால் அல்லது மனதால் சேவை செய்வதைப் போன்று, ஆத்மாக்கள் அனைவருக்கும் நூங்கள் பெற்ற சக்திகளாலும் நற்குணங்களாலும் ஒத்துழைப்பைக் கொடுத்து, அவர்கள் எதையாவது பெறச் செய்யுங்கள்.

**சுலோகம்:** திடசங்கற்பமான நம்பிக்கையால் தமது பாக்கியத்தை நிச்சயப்படுத்திக் கொள்பவர்கள் சதா கவலையற்றவர்களாக இருப்பார்கள்.

--ஓம் சாந்தி---